



ப்ராம்ப்ட்டன் மாநகரமானது மார்ச் 8 ஆம் தேதியிலிருந்து மாகாணத்தின் அதி தீவிர ஊரடங்கு மட்டத்தில் நுழைகிறது

ப்ராம்ப்ட்டன், ON (மார்ச் 7, 2021) – மார்ச் 8, திங்கட்கிழமை விடிகாலை 12:01 முதல் பீல் பிராந்தியத்தின் ஒரு பகுதியாக இருக்கின்ற ப்ராம்ப்ட்டன் நகரமானது, ஒன்ட்டேரியோ அரசாங்கம் அறிவித்துள்ள [கோவிட் -19 க்கு செவிசாய்ப்பதற்கான கட்டுக்கோப்பு: ஒன் ட்டேரியோவை பாதுகாப்பாகவும் திறந்த நிலையிலும் வைத்திருத்தல்](#) எனும் அதி தீவிர ஊரடங்கு நிலைக்குள் நுழைகிறது.

ஒன்ட்டேரியோ அரசாங்கத்தின் அதி தீவிர ஊரடங்கு நிலை

மாகாணத்தின் அதிதீவிர ஊரடங்கு நிலையானது இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தடுப்பு கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்கும்:

ஒழுங்கு செய்யப்பட்ட பொது நிகழ்வுகள், சமூக கூட்டங்கள் மற்றும் மதக் கூட்டங்கள், சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள்

- ஒரே வீட்டில் வசிப்பவர்கள் தவிர்ந்து கட்டிடங்களுக்கு உள்ளேயான ஒழுங்கு செய்யப்பட்ட எந்த வித பொது நிகழ்வுகள் மற்றும் சமூக கூட்டங்களிலும் கூடலாகாது. மூத்த குடிமக்கள் உள்ளிட்ட தனித்து வாழும் தனி நபர்கள் இன்னொரு பிற நபருடன் நெருங்கிய தொடர்பு கொள்ள யோசிக்கலாம்.;
- திறந்தவெளியில் ஒழுங்கு செய்யப்பட்ட பொது நிகழ்வுகள் மற்றும் சமூக கூட்டங்களில் அதிகபட்சமாக 10 நபர்கள் மட்டுமே இருக்கலாம்;
- திருமண நிகழ்ச்சிகள், இறுதி யாத்திரை ஊர்வலங்கள் சடங்குகள் அல்லது சம்பிரதாயங்களில், உடல்ரீதியான சமூக விலகல் பேணப்படும் பட்சத்தில் கட்டிடங்களுக்கு உள்ளே 10 நபர்களும் திறந்த வெளியில் 10 நபர்களும் மட்டுமே இருக்கலாம்.

வணிகங்கள்

- தனிநபர்கள் நேரில் கடைகளுக்கு வருவதில் இருக்கும் கொள்திறன் வரம்புகள்:
 - மளிகைப் பொருட்கள், இதர சுயபராமரிப்பு பொருட்கள், மருந்துகளை விற்பனை செய்கின்ற சிறப்பு அங்காடிகள் மற்றும் கடைகளில்: 50 சதவீதம்
 - பிற அனைத்து சில்லறை விற்பனை கடைகள் (தள்ளுபடி மற்றும் பிக் பாக்ஸ் சில்லறை விற்பனைக் கடைகள், மதுபானக் கடைகள், வன்பொருள் கடைகள், தோட்டக் கருவிகள் விற்கும் கடைகள் உள்பட): 25 சதவீதம்
- சிற்றுண்டியகங்கள், மது அருந்தும் பாரர்கள், உணவு மற்றும் பானம் விற்கும் கடைகளில், நடந்தோ அல்லது கார்களில் இருந்தபடியோ போகிறபோக்கில் எடுத்துச் சென்றுவிடும் விதமான சேவைகள்



மட்டுமே கிடைக்கும்; உள்ளிருந்தோ அல்லது திறந்தவெளியில் அமர்ந்தோ சாப்பிடுவது தடை செய்யப்படுகிறது;

- சிகை அலங்கார கடைகள், நகம் வெட்டும் கடைகள், பச்சை குத்தும் இடங்கள் ஆகிய தனி நபர் பராமரிப்பு சேவைகள் மூடப்படுகின்றன;
- சூதாட்ட நிலையங்கள், குழந்தைகள் அல்லது பெரியவர்கள் விளையாடும் நிறுவனங்கள் மூடப்படுகின்றன;
- ஒரு சில விதிவிலக்குகளுக்கு உட்பட்டு, நீச்சல் குளங்கள் உள்ளிட்ட உள்ளரங்க விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் மூடப்படுகின்றன.
- வீட்டு மற்றும் பிற தூய்மைப்பணி மற்றும் பராமரிப்பு பணிகள் அனுமதிக்கப்படுகின்றன. உட்புற மற்றும் வெளிப்புற பெயிண்ட் பூசுதல், நீச்சல் குளம் தூய்மை செய்தல் பொது மராமத்து பணிகள் உள்ளிட்ட, உள் மற்றும் வெளித் தூய்மை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கு அனுமதி உண்டு.

பள்ளிகள் மற்றும் குழந்தைகள் நலம்

- பள்ளிகள், பள்ளி நேரத்துக்கு முந்தைய/பிந்தைய நிகழ்ச்சிகள் மற்றும் குழந்தைப் பராமரிப்பு செயல்படும்;
- இரண்டாம் நிலைக்கு அடுத்த நிலைப் பள்ளிகள் திறந்திருக்கும்; இதில், மருத்துவக பயிற்சி அல்லது தொழில் தொடர்பான பயிற்சி போன்ற நேரில் மட்டுமே கொடுக்கமுடிகின்ற சில விதிவிலக்குகள் தவிர்த்து மற்ற வகுப்புகள் மெய்நிகர் முறையில் மட்டுமே நடைபெறலாம்.

நகரின் சேவைகள் மற்றும் வசதி அமைப்புகள்

நகர் மன்றம் மற்றும் பெருநிறுவன கட்டிடங்கள்

நகர் மன்றம் மற்றும் பெருநிறுவன கட்டிடங்கள் நேரில் வந்து பெற்றுக் கொள்ளும் சேவைகளுக்கு திறந்திருக்கும்-இவை முன்பதிவின் பேரில் மட்டுமே. நேரில், போகிறபோக்கில் வருவதற்கு அனுமதியில்லை. முன்பதிவு செய்துகொள்ள வருகைதரவும் www.brampton.ca/skiptheline.

நகரின் பொழுதுபோக்கு மையங்கள்

பராமரிப்பின் நகரின் அனைத்து பொழுதுபோக்கு வசதி கட்டிடங்களும் மூடப்பட்டிருக்கும் மற்றும் உள்ளரங்க நிகழ்ச்சிகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்தம் செய்யப்பட்டபடியே இருக்கும்.

மெய்நிகர் நிகழ்ச்சிகள்

மெய்நிகர் உடற்பொருத்தம்

பயிற்றுவிப்பாளர் நடத்தும் மெய்நிகர் வகுப்புகளில் பங்கேற்க குடியிருப்பவாசிகள் அழைக்கப்படுகிறார்கள். தேர்ந்த பயிற்றுவிப்பாளர் நடத்துகின்ற 30-நிமிட நேர, இலவச உடற்பொருத்த பயிற்சிகள் மார்ச் 15 ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான பதிவு செய்தல் மார்ச் 8 இல் துவங்குகிறது.

55 வயதுக்கு மேற்பட்டோருக்கான வகுப்புகள்

ப்ராம்பட்டன் நகரில் இருக்கின்ற 55 வயதுக்கு மேற்பட்ட குடியிருப்புவாசிகள் தங்கள் வீட்டில் இருந்தபடியே பங்கேற்கும் விதமான மெய்நிகர் பயிற்சி வகுப்புகளுக்கு பதிவு செய்து கொள்ளலாம். பங்கேற்பாளர்கள் தங்களை சமூகத்தினருடன் இணைத்துக்கொள்ளவும், புதிய நண்பர்களை சேர்த்துக்கொள்ளவும் தொடர்ந்து ஆன்லைனில் இருந்தபடி கட்டுக்கோப்பான ஒரு சூழலை அமைத்துக் கொள்ளலாம்.

அனைத்தும் உள்ளடங்கிய மெய்நிகர் செயல்பாடுகள் மற்றும் பயிற்சியகங்கள்

இந்த வசதியானது உடற்குறைபாடுகள் விதிவிலக்கான தன்மைகள் கொண்டோருக்கான அருமையான சந்தர்ப்பமாகும்; இதன்மூலமாக, சுறுசுறுப்பான செயல்பாடுகளில் சேரலாம், புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளலாம், ஒத்த வயதினருடன் நீடித்த நட்புறவை வளர்க்கலாம்.

வழங்கப்படவிருக்கின்ற மெய்நிகர் நிகழ்ச்சிகள் பற்றிய மேலும் தகவல்களுக்கும், இதற்கு எப்படி பதிவு செய்துகொள்வது என்பதற்கும் வருகை தரவும்: www.brampton.ca/recreation.

வீட்டில் இருந்தபடி புத்துணர்வாதல்

வீட்டில் இருந்தபடியே செயல்பாட்டுடனும் சுறுசுறுப்புடனும் இருங்கள்; சுயமாக கற்றுக்கொள்ளும் ஆன்லைன் கலைகள் மற்றும் கைவினைகளுக்கான பயிற்சிகள் அனைத்தும் 24/7 என்ற முறையில் கிடைக்கின்றன! காகிதப் பூக்கள் செய்வது எப்படி எனக் கற்றுக்கொள்ளுங்கள்; உங்கள் கையெழுத்தினை மேம்படுத்திக்கொள்ள பயிற்சி செய்யுங்கள். வீட்டில் இருந்தபடியே புத்துணர்வாக்கிக் கொள்வதற்கான பல வழிகளை [இங்கு](#) காணுங்கள்; இவையனைத்தும் ப்ராம்பட்டன் ரிக்ரியேஷன் (Brampton Recreation) அமைப்பினால் பாசத்துடன் கொடுக்கப்படுகின்றன.

ப்ராம்பட்டன் நூலகம்

ப்ராம்பட்டன் நூலகம் சிங்க்வாகவ்ஸி, ஃபோர் கார்னர்ஸ் மற்றும் ஸ்பிரிங்டேல் ஆகிய நூலகக் கிளைகளில் மிகச்சில சேவைகளை மட்டுமே வழங்கும். மார்ச் 15, 2021 முதல் இந்த இடங்களில் போகிறபோக்கில் ஜன்னலோரமாக புத்தகம் எடுப்பது நிறுத்தப்படும். சிரில் கிளார்க், கோர் மெடோஸ், மவுண்ட் ப்ளெசண்ட் வில்லேஜ், சவுத் ஃப்ளெட்சர்ஸ் மற்றும் சவுத் வெஸ்ட் ஆகிய கிளை நூலகங்களில் போகிறபோக்கில் ஜன்னலோரமாக புத்தகம் எடுப்பது/வைப்பது தொடர்ந்து வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் அனைத்து ப்ராம்பட்டன் நூலக இடங்களிலும் நூலகப் பொருட்களின் கிராப் அண்ட் கோ பைகளை பெற்றுக்கொள்ளலாம் மற்றும் பொருட்களை பாதுகாப்பாகவும் எளிதாகவும் திரும்பக் கொடுக்கலாம் வெளிப்புறமாக இருந்து, விட்டுச்செல்லும் வசதிக்கு வைக்கப்பட்ட பெட்டிகளை 24 மணி நேரமும் உபயோகிக்கலாம். மேலதிக அறிவிப்பு வரும் வரை அதிகப்படியான காலம் வைத்திருந்தமைக்கான அபராதம் வசூலிக்கப்படாது.



இந்த சமயத்தில் நூலக கிளை சேவைகளில் இடமாற்றம், பரிவர்த்தனை நோக்கங்களுக்காக நூலக கணினிகளின் சுருக்கமான பயன்பாடு, அச்சிடுதல் மற்றும் புகைப்பட நகல் எடுக்கும் சேவைகள் ஆகியவை கிடைக்கும். நூலகத்தில் இருந்தபடி படிக்க இடம் கிடைக்காது மற்றும் தனிநபர் சாதனங்களைக் கொண்டு வேலை செய்யவோ அல்லது படிக்கவோ இந்த நேரத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. வேலை நேரங்கள், பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் இடம் பிடிப்பது எப்படி என்பதை அறிய இங்கே [இங்கு க்ளிக் செய்யவும்](#) .

முகத் திரைகள் கட்டாயம்

கட்டாய முகத்திரைகளுக்கான உப சட்டங்களின்படி, ப்ராம்ப்ட்டனில் உள்ள அனைத்து பொது கட்டிடங்களின் உட்புங்களிலும் மருத்துவம் அல்லாத முக கவசங்கள் அல்லது முகத்திரைகள் அவசியம். பொது நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற உள்ளரங்க பொது இடங்களில் முக கவசங்கள் அல்லது முகத்திரைகள் அணியப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மருத்துவ காரணங்களால் முக கவசம் அல்லது முகத்திரையை அணிய முடியாதவர்கள் உள்ளிட்ட இந்த சில நபர்களுக்கு துணை சட்டம் விலக்கு அளிக்கிறது: இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள்; அவசர உத்தரவுகளின்படி தடகள நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள். மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்: www.brampton.ca/masks

கூடுதல் தகவல் மற்றும் சேவை கோரிக்கைகளுக்கு குடியிருப்புவாசிகள் மற்றும் வணிகர்கள் 311 ஐ அழைக்கலாம், www.311brampton.ca க்கு வருகை தரலாம் அல்லது 311 மொபைல் செயலியை பயன்படுத்தலாம்.

லின்குகள்

இவை பற்றி மேலும் அறிந்துகொள்ளுங்கள்

- [ப்ராம்ப்ட்டன் நகர கோவிட்-19 நிகழ்ச்சி திட்டமிடல் மற்றும் சேவை பற்றிய புது செய்திகள் \(City of Brampton COVID-19 programming and service updates\)](#)
- [ப்ராம்ப்ட்டன் நகரில் திறந்திருப்பவை எவை, மூடியிருப்பவை எவை \(City of Brampton – what's open, what's closed\)](#)
- [கோவிட்-19 க்கான அறிகுறிகள் \(COVID-19 Symptoms\)](#)
- [கோவிட்-19 தடுப்பு மருந்து \(COVID-19 vaccine\)](#)
- [ப்ராம்ப்ட்டனில் சோதனை செய்துகொள்ளுதல் \(Testing in Brampton\)](#)
- [தனிமைப்படுத்திக்கொள்வது எப்படி \(How to self-isolate\)](#)



- [கோவிட்-19 தொற்றுப்பரவல் காலத்தில் வணிகங்கங்கள் மற்றும் பணியிடங்களை பாதுகாப்பாக வைத்திருத்தல் \(Keeping businesses and workplaces safe during COVID-19\)](#)
- [பீல் பகுதியில் கோவிட்- 19 நோயாளிகள் \(Cases of COVID-19 in Peel\)](#)

-30-

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca